உசிலம்பட்டி பேரூராட்சியை நகராட்சியாக்கும் திட்டம்.

* வினா எண். 12—திரு. எஸ். ஆண்டித்தேவர்: மாண்புமிகு உள்ளாட்சித்துறை அமைச்சர் கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளிப்பாரா—

(அ) மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேரூராட்சியை நகராட்சியாக்கும் செயற்குறிப்பு அரசிடம் உள்ளதா?

(ஆ) ஆம் எனில், அது எப்பொழுது செயல்படுத்தப்படும்?

மாண்புமிகு திரு. ப. குழந்தைவேலு: (அ) மற்றும் (ஆ). உசிலம்பட்டி பேரூராட்சியை நகராட்சியாக்கும் செயற்குறிப்பு அரசின் பரிசீலனையில் உள்ளது.

திரு. எஸ். ஆண்டித்தேவர்: மாண்புமிகு பேரவைத் தலைவரவர்களே, 1979 ஆம் ஆண்டே உசிலம்பட்டி பேரூராட்சியையும், திருமங்கலம் பேரூராட்சியையும் நகராட்சிகளாக ஆக்குவதற்கு அரசு உத்தரவு போட்டு, மத்திய அரசின் தடையின் காரணமாக நிறுத்தப்பட்டதாகத் தெரிகிறது. திருமங்கலம் பேரூராட்சி மட்டும் நகராட்சியாக மாற்றப்பட்டு, உசிலம்பட்டி பேரூராட்சி நிறுத்தப்பட்டு இருக்கிறது. 1979—லேயே நகராட்சியாக உத்தரவிடப்பட்டும், இவ்வளவு காலமாகியும் இன்னும் பரிசீலனையில் இருக்கிறது என்று அமைச்சரவர்கள் சொல்கிறார்களே, எவ்வளவு காலத்தில் முடியும் என்பதைத் திட்டவட்டமாக அறிவிக்க முடியுமா என்று அறிய விரும்புகிறேன்.

(முற்பகல் 9-40)

மாண்புமிகு திரு. ப. குழந்தைவேலு: தலைவரவர்களே, பேரூராட்சியை நகராட்சியாக உயர்த்துவது என்பதைச் சில விதிமுறைகளுக்கு உட்பட்டுத்தான் செய்ய வேண்டியதாக இருக்கிறது. குறிப்பாக, ஜனத் தொகைக் கணக்கெடுப்பு, அந்தப் பேரூராட்சியில் வைப்பு நிதி எவ்வளவு வைத்துக் கொண்டிருக்கிறார்கள், செலவினங்கள் எவ்வளவு என்பன போன்ற இவைகளையெல்லாம் பார்த்துத் தெரிந்து கொண்ட பிறகுதான் நகராட்சியாக உயர்த்த முடியும்.

ஜனத்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் மட்டுமே ஒரு பேரூராட்சியை நகராட்சியாக மாற்ற முடியாது. ஆகவேதான், இந்தப் பரிசீலனை எல்லாம் நடந்து முடிந்த பின்னாலே இவைகள் எடுத்துக் கொள்ளப்படும்.

திரு. எஸ். ஆண்டித்தேவர்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, அமைச்சர் அவர்கள் சொல்லும்போது, நிதி ஆதாரம் ஜனத்தொகையைப் பார்த்து, சில சட்ட விதிகளைப் பார்த்துத் தான் முடிவெடுக்கப்பட்டிருக்கின்றது என்று சொல்லுகிறார்கள். நான் சொல்லுவது, 1979 ஆம் ஆண்டே நகராட்சியாக உயர்த்து வதற்குரிய தகுதி பெற்றுவிட்டது என்று அறிவிக்கப்பட்டுவிட்டது. அது இன்னும் பரிசீலனையில் இருக்கின்றது என்று சொல்லு கிறார்கள். மத்திய அரசு சட்டத்தைச் சொல்லி நிறுத்தப் பட்டிருந்தது. இப்போது ஆராய்ச்சி செய்ய வேண்டியதில்லை, உடனடியாக உயர்த்துவதற்குரிய ஆதாரங்கள் எல்லாம் பரிசீலிக் கப்பட்டுவிட்டதே, அது ஏன் இன்னும் காலதாமதம் ஆகிறது என்பதை அமைச்சர் அறிவிப்பாரா என்பதை அறிய விரும்பு கிறேன்.

மாண்புமிகு திரு. ப. குழந்தைவேலு: தலைவர் அவர்களே, மத்திய அரசாங்கத்தினுடைய 'பேன் ஆர்டர்' அதாவது இது போன்ற பேரூராட்சிகளை நகராட்சிகளாக உயர்த்துவது என்பதெல்லாம் நிறுத்திவைக்கப்பட்டிருக்கின்ற நிலை இருந்தது. ஆனால், திருமங்கலம் சில விதிமுறைகளுக்கு உட்பட்டு உயர்த்தக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டது. அந்த விதிமுறைகள் தளர்த்தப் படுகிற சூழ்நிலை இன்னும் இந்தப் பேரூராட்சியைப் பொறுத்த வரையில் வரவில்லை. அதனால் வருகிற காலம் வரையிலே பொறுத்திருந்தால் கண்டிப்பாகக் கிடைக்கும்.

திரு. ப. நெடுமாறன்: தலைவர் அவர்களே, உசிலம்பட்டி விரைவிலே நகராட்சியாக ஆக்கப்படும் என்று அமைச்சர் சொன் னார்கள். விருதுப்பட்டி பேரூராட்சியாக இருந்தது நகராட்சியாக மாற்றப்பட்ட போது, விருதுநகர் என்று மாற்றம் செய்யப் பட்டது. அதேபோல் உசிலம்பட்டி நகராட்சியாக மாற்றம் செய்யப்படும்போது உசிலை நகர் என்று மாற்ற அரசு முன் வருமா என்பதை அறிய விரும்புகிறேன்.

(பதில் இல்லை.)

திருப்பாலைக்குடி மருத்துவமனையை விரிவுபடுத்தும் திட்டம்.

*வினா எண். 13—திரு. செ. சிவசாமி: மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கீழ்க்கண்ட வினாவுக்கு விடையளிப் பாரா—

முகவை மாவட்டம் R.S. மங்கலம் ஒன்றியத்தில் உள்ள திருப்பாலைக்குடி மருத்துவமனையை விரிவுபடுத்த அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?

மாண்புமிகு டாக்டர் எச். வி. ஹண்டே: இங்கு ஒரு அரசு மருந்தகம் 1982–83 ஆம் ஆண்டு தொடங்கப்படும்.